

S.No. 6464 T

16 NMECM 2 A/16 NMEAC 2 A/
16 NMECA 2 A

(For candidates admitted from 2016–2017 onwards)

U.G. DEGREE EXAMINATION, NOVEMBER 2022.

Part IV — Commerce/Applied Commerce/Computer Applications —
Non-Major Elective

INTRODUCTION TO ACCOUNTANCY

Time : Three hours

Maximum : 75 marks

SECTION A — (10 × 2 = 20)

Answer ALL questions.

1. கணக்கியல் கருத்து பற்றி நீவிர் அறிவது யாது?
What is meant by accounting concept?
2. கணக்கேடுகள் பராமரிப்புக்கும் கணக்கியலுக்கும் உள்ள ஏதேனும் இரண்டு வேறுபாடுகளை எடுத்துரைக்க.
Bring out any two differences between book keeping and accounting.
3. ஆள்சார் கணக்குகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
How are personal accounts classified?
4. சொத்து கணக்கிற்கான கணக்கியல் விதியைக் கூறுக.
State the accounting rule for nominal account.
5. எடுத்தெழுதுதல் என்றால் என்ன?
What is meant by posting?
6. இருப்பாய்வு தயாரிக்கும் முறைகளை பட்டியலிடுக.
Enumerate the methods of preparing trail balance.
7. வங்கிச் சரிசுக்கும் பட்டியல் என்றால் என்ன?
What is bank reconciliation statement?
8. அனாமத்துக் கணக்குப் பற்றிக் குறிப்பு எழுதுக.
Write a note on suspense account.

9. ஏதேனும் இரண்டு நேரடிச் செலவுகள் மற்றும் மறைமுகச் செலவுகளை குறிப்பிடுக.

Name any two direct expenses and indirect expenses.

10. கொடுபட வேண்டிய செலவு என்றால் என்ன?

What is outstanding expense?

SECTION B — (5 × 5 = 25)

Answer ALL questions, choosing either (a) or (b).

11. (அ) கணக்கியலின் நோக்கங்களை சுருக்கமாக கூறுக.

Discuss the objectives of accounting.

Or

- (ஆ) “பணம் சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமே கணக்கியலில் பதியப்படுதல் வேண்டும்” – விவரி.

“Only monetary transactions are recorded in accounting”.

Explain the statement.

12. (அ) பின்வரும் நடவடிக்கைகளை மின்சாதனங்களை விற்பனைச் செய்யும் சப்ளீ மின்பொருள் நிறுவனத்தின் கொள்முதல் ஏட்டில் பதிவு செய்க.

2017 ஏப்ரல் 5 கார்த்திக் மின் பொருள் நிறுவனத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது

10 மின் சலவைப் பெட்டிகள் ஒன்று ரூ. 2,500 வீதம்

5 மின்சார அடுப்புகள் ஒன்று ரூ. 2,000 வீதம்

ஏப்ரல் 19 கேதான் மின் பொருளகத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது

3 மின்சார நீர் குடேற்றி ஒன்று ரூ. 6,000 வீதம்

ஏப்ரல் 25 போலார் மின் பொருள் விற்பனையகத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது

10 மின் விசிறிகள் ஒன்று ரூ. 2,000 வீதம்

ஏப்ரல் 29 M நிறுவனத்திடமிருந்து ரொக்கத்திற்கு வாங்கியது

10 மின்சார அடுப்புகள் ஒன்று ரூ. 3,000 வீதம்

Enter the following transactions in the Purchases book of M/s. Subhashree Electric Co., which deals in electric goods.

- 2017 April 5 Purchased from Karthik Electric Co., on credit
10 electric iron box @ Rs. 2,500 each
5 electric stoves @ Rs. 2,000 each
- April 19 Purchased on credit from Khaitan Electric Co.,
3 electric heaters @ Rs. 6,000 each
- April 25 Purchased from Polar Electric Co., on credit
10 Fans @ Rs. 2,000 each
- April 29 Purchased from M and Co. for each
10 electric stoves @ Rs. 3,000 each

Or

(ஆ) இரட்டைப் பதிவு முறை என்றால் என்ன? அதன் நன்மைகளை எழுதுக.

What is double entry system? State its advantages.

13. (அ) சந்திரமோகன் என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்காணும் இருப்புகளைக் கொண்டு 31.3.2017 ஆம் நாளுக்குரிய இருப்பாய்வு தயார் செய்க.

ரூ.

முதல்	1,24,500
எடுப்புகள்	2,000
பெற்றகடன்	7,000
விற்பனை	53,400
கொள்முதல்	40,000
வங்கி மேல்வரைப் பற்று	5,800
மகிழ்வுந்து	20,000
பொதுச் செலவுகள்	2,500
கட்டடம்	1,10,000
சரக்கிருப்பு	16,200

Prepare the trial balance from the following balances of Chandramohan as on 31st March, 2017.

	Rs.
Capital	1,24,500
Drawings	2,000
Loan borrowed	7,000
Sales	53,400
Purchases	40,000
Bank overdraft	5,800
Motor car	20,000
General expenses	2,500
Building	1,10,000
Stock	16,200

Or

(ஆ) குறிப்பேட்டினை பேரேட்டுட்டன் வேறுபடுத்துக.

Distinguish between journal and ledger.

14. (அ) பின்வரும் தகவல்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்க.

- (i) வங்கி அறிக்கையின் படி இருப்பு ரூ. 25,000
- (ii) மறுக்கப்பட்ட காசோலை ரூ. 250 குறித்து ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை
- (iii) வங்கியில் செலுத்திய காசோலை தொகை ரூ. 3,500 இன்னும் வசூலிக்கப்படவில்லை
- (iv) வங்கிக்கட்டணம் ரூ. 300 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை
- (v) விடுத்த காசோலை ரூ. 9,000 செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை

Prepare bank reconciliation statement as on 31st December, 2017 from the following information :

- (i) Balance as per bank statement (pass book) is Rs. 25,000
- (ii) No record has been made in the cash book for a dishonour of a cheque for Rs. 250
- (iii) Cheques deposited into bank amounting to Rs. 3,500 were not yet collected
- (iv) Bank charges of Rs. 300 have not been entered in the cash book
- (v) Cheques issued amounting to Rs. 9,000 have not been presented for payment.

Or

(ஆ) பிழைகளின் வகைகளை எடுத்துக்காட்டுன் விவரி.

Describe the different types of errors with suitable examples.

15. (அ) இறுதிக் கணக்குகள் தயாரிக்க வேண்டியதன் தேவை யாது?

What is the need for preparing final accounts?

Or

(ஆ) கீழ்க்காணும் தகவல்களிலிருந்து லாவண்யா நிறுவனத்தின் ஏடுகளில் 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபாரக் கணக்கு தயாரிக்கவும்.

	ரூ.
தொடக்கச் சரக்கிருப்பு	16,500
கொள்முதல்	45,000
விற்பனை	72,000
கொள்முதல் திருப்பம்	500
விற்பனைத் திருப்பம்	1,500
உள்தூக்குக்கூலி	1,200
கூலி	4,800
எரிபொருள் மற்றும் மின்சக்தி	3,200
இறுதிச் சரக்கிருப்பு	18,000

From the following balances extracted from the books of M/s. Lavanya and sons, prepare trading account for the year ended 31st March, 2017.

Particulars	Rs.
Opening stock	16,500
Purchases	45,000
Sales	72,000
Purchases returns	500
Sales returns	1,500
Carriage inwards	1,200
Wages	4,800
Fuel and power	3,200
Closing stock	18,000

SECTION C — (3 × 10 = 30)

Answer any THREE questions.

16. கணக்கியலின் பல்வேறு மரபுகளை சுருக்கமாக விளக்குக.
Briefly explain the various accounting conventions.
17. துணைஏடுகளின் வகைகளை சுருக்கமாக விவரி.
Briefly explain the types of subsidiary books.
18. பின்வரும் நடவடிக்கைகளை கணேசன் என்பவரது ஏடுகளில் குறிப்பேட்டில் பதிவு செய்து, பேரேட்டுக் கணக்கிலும் எடுத்து எழுதுக.

		Rs
2017 அக்டோபர் 1	தொழில் ரொக்கத்துடன் தொடங்கியது	25,000
5	வங்கியில் ரொக்கம் செலுத்தியது	12,500
10	அறைகலன் வாங்கி காசோலை கொடுத்தது	2,000
15	ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது	5,000
19	வாசு என்பவருக்கு கடனுக்கு சரக்கு விற்பது	4,000
22	சொந்தப் பயனுக்காக சரக்குகள் எடுத்துக்கொண்டது	500

Enter the following transactions in the books of Ganesan and post them into ledger.

		Rs.
2017 October 1	Started business with cash	25,000
5	Deposited into bank	12,500
10	Purchased furniture and payment by cheque	2,000
15	Goods purchased for cash	5,000
19	Sold goods to Vasu on credit	4,000
22	Goods worth Rs. 500 taken for personal use	

19. பின்வரும் பிழைகள் இருப்பாய்வு தயாரித்தபின் கண்டறியப்பட்டன அனாமத்துக் கணக்கு இருப்பதாகக் கருதி பிழைகளைத் திருத்தம் செய்யவும்.

(அ) அருணுக்கு ரூ. 152க்கு கடனுக்கு சரக்கு விற்குது. அருணின் கணக்கில் ரூ. 125 என எடுத்தெழுதப்பட்டுள்ளது

(ஆ) லட்சுமியிடம் கடனுக்கு ரூ. 550-க்கு சரக்கு கொள்முதல் செய்தது. அவரது கணக்கில் ரூ. 505 என வரவு வைக்கப்பட்டுள்ளது.

(இ) அபிரூபாவிடமிருந்து கடனுக்கு ரூ. 404-க்கு அறைகலன் வாங்கியது. அறைகலன் கணக்கில் ரூ. 440 என பற்று வைக்கப்பட்டது.

(ஈ) ரூ. 200 ரொக்கத்திற்கு இயந்திரம் வாங்கியது பேரேட்டில் இயந்திரக் கணக்கில் எடுத்து எழுதப்படவில்லை

(உ) கொள்முதல் ஏட்டின் கூட்டுத்தொகை ரூ. 89 முன் எடுத்து எழுதும் போது ரூ. 98 என எழுதப்பட்டுள்ளது.

The following errors were located after the preparation of the trial balance. Assume that there exists a suspense account. Rectify them.

- Sale of goods on credit to Arun for Rs. 152 posted to his account as Rs. 125.
- Bought goods from Lakshmi on credit for Rs. 550, credited to her account as Rs. 505.
- Purchase of furniture from Abirupa for Rs. 404 on credit was debited to furniture account as Rs. 440
- Purchased machinery for cash Rs. 200 was not posted to machinery account.
- The total of purchases book Rs. 89 was carried forward as Rs. 98.

20. 31.12.2016 அன்று ஜெயின் என்பவரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து இறுதிக் கணக்குகள் தயார் செய்யவும்.

பற்று இருப்பு	ரூ.	வரவு இருப்பு	ரூ.
கடனாளிகள்	8,000	கடனீந்தோர்	10,500
கொள்முதல்	60,000	விற்பனை	80,000
ஜெயினுக்குரிய வருமான வரி செலுத்தியது	500	முதல்	20,000
தொடக்கச் சரக்கிருப்பு	12,000	இதர வரவுகள்	600
அலுவலக ஊதியம்	6,600		
நிறுவுகைச் செலவுகள்	4,500		
விற்பனைச் செலவுகள்	2,300		
அறைகலன்	10,000		
வங்கி ரொக்கம்	2,400		
எடுப்புகள்	4,800		
	<u>1,11,100</u>		<u>1,11,100</u>

சரிக்கட்டுதல்கள் :

- (அ) 2016 டிசம்பர் 31 அன்று கொடுபட வேண்டிய சம்பளம் ரூ. 600
 (ஆ) அறைகலன் மீது ஆண்டுக்கு 10% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்
 (இ) முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5% அனுமதிக்க வேண்டும்
 (ஈ) 31.12.2016 அன்று இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ. 14,000

Consider the following balances extracted from the books of Jain as 31st December, 2016. Prepare the final accounts.

Debit	Rs.	Credit	Rs.
Debtors	8,000	Creditors	10,500
Purchases	60,000	Sales	80,000
Income tax of Jain paid	500	Capital	20,000
Opening stock	12,000	Miscellaneous receipts	600
Office salaries	6,600		
Establishment expenses	4,500		
Selling expenses	2,300		
Furniture	10,000		
Cash at bank	2,400		
Drawings	4,800		
	<u>1,11,100</u>		<u>1,11,100</u>

Adjustments :

- (a) Salaries outstanding for December, 2016 amounted to Rs. 600
 (b) Provide depreciation on furniture (@ 10% p.a.
 (c) Provide interest on capital for the year @ 5% p.a
 (d) Stock on 31st December, 2016 Rs.14,000.